

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

நெலுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, நெலுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இணங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

#### 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

#### 1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

##### 1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

##### கணக்காய்வு அவதானிப்பு

##### சபையின் கருத்துரை

##### பரிந்துரை

|     |                                                                                                                                                                                                                                                                   |                                                                                                                                             |                                                                                                                                                                                 |
|-----|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) | அட்டவணையின் படி மீளாய்வாண்டிற்காக பெற வேண்டிய முத்திரைக் கட்டண வருமானம் ரூபா 1.93 மில்லியன் தொகை எனினும், ரூபா 3.5 மில்லியன் தொகை என கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால், பெற வேண்டிய முத்திரைக் கட்டண வருமானம் ரூபா 1.57 மில்லியனினால் மிகையாக காட்டப்பட்டிருந்தது. | மீளாய்வாண்டிற்கான அட்டவணைகள் கிடைத்திருக்காமையால் அட்டுறு அடிப்படையில் ரூபா 5.35 மில்லியன் தொகை சிட்டையிடல் படல் என கணக்கீடு செய்யப்பட்டது. | முத்திரைக் கட்டண அட்டவணையின் படி ரூபா 1.93 மில்லியனிற்கான தொகையொன்று பெற வேண்டியிருந்ததுடன், இந்தத் தொகை ரூபா 3.5 மில்லியன் தொகை என பதிவு செய்யப்பட்டது சரி செய்யப்பட வேண்டும். |
|-----|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

(ஆ) நுகர்வுப் பண்டங்கள் இருப்பு என அடிக்கடி பயன்படுத்தக்கூடிய தேவையான சரி கணக்கீடு செய்யப்பட வேண்டிய ரூபா பாவணை மூலம் செய்தல்கள் 727,078 இற்கான 06 விடயங்களின் முடிவடையாமையால் தளபாடங்கள் மேற்கொள்ளப்பட பெறுமதி தளபாடங்கள் மற்றும் மற்றும் உபகரணங்கள் என வேண்டும். உபகரணங்கள் என கணக்கீடு கணக்கீடு செய்யப்பட்டது. செய்யப்பட்டிருந்தமையால், தளபாடங்கள் மற்றும் உபகரணங்களின் பெறுமதி மிகையாக காட்டப்பட்டிருந்தது.

#### 1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

| கணக்காய்வு அவதானிப்புகள்                                                                                                                                                                                                                                          | சபையின் கருத்துரை                    | பரிந்துரை                                                                         |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------|-----------------------------------------------------------------------------------|
| மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 04 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய துணைப்பதிவேடுகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 7.18 மில்லியன் தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது. | எதிர் காலத்தில் சரி செய்யப்படும் என. | வித்தியாசத்திற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். |

#### 1.6.3 கணக்காய்வுவிற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

| கணக்காய்வு அவதானிப்புகள்                                                                                                                                                  | சபையின் கருத்துரை                                                     | பரிந்துரை                                                                                  |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------|
| பெற வேண்டிய மூலதன உதவி மற்றும் மூலதன செலவு கடன் கொடுத்தோர் 10 மீதிகளுக்குரிய கோப்புகள் சமர்ப்பிக்கப்படாமையால், அந்த மீதிகளை திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியாதிருந்தது. | இந்த கணக்குகளில் காணப்படுவதுடன், எதிர் காலத்தில் சரி செய்யப்படும் என. | கணக்கு மீதிகளை மெய்மையாய்வதற்கு தேவையான கோப்புகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். |

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 8.12 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 5.61 மில்லியன் தொகையாக இருந்தது.

## 2.2 வருமான நிருவாகம்

### 2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

| 2024                            |                      |                          |                         |                                              | 2023                 |                          |                         |                                              |  |
|---------------------------------|----------------------|--------------------------|-------------------------|----------------------------------------------|----------------------|--------------------------|-------------------------|----------------------------------------------|--|
| வருமான மூலம்                    | மதிப்பீட்டு வருமானம் | சிட்டையிடப்பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்ட வருமானம் | திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை | மதிப்பீட்டு வருமானம் | சிட்டையிடப்பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்ட வருமானம் | திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை |  |
|                                 | ரூபா                 | ரூபா                     | ரூபா                    | ரூபா                                         | ரூபா                 | ரூபா                     | ரூபா                    | ரூபா                                         |  |
| (i) வீதவரி மற்றும் வரி          | 284,580              | 449,068                  | 439,830                 | 123,410                                      | 354,040              | 444,710                  | 436,742                 | 114,172                                      |  |
| (ii) வாடகை                      | 10,211,500           | 11,266,596               | 13,447,988              | 5,061,082                                    | 6,878,922            | 10,530,990               | 6,607,203               | 7,242,474                                    |  |
| (iii) அனுமதிப் பத்திரக் கட்டணம் | 193,100              | 773,245                  | 773,245                 | -                                            | 201,500              | 245,250                  | 245,000                 | -                                            |  |
| (iv) ஏனைய வருமானங்கள்           | 2,044,000            | 1,576,524                | 2,122,882               | 467,940                                      | 2,283,500            | 4,051,459                | 3,153,337               | 1,014,298                                    |  |
|                                 | -----                | -----                    | -----                   | -----                                        | -----                | -----                    | -----                   | -----                                        |  |
|                                 | 12,733,180           | 14,065,433               | 16,783,945              | 5,652,432                                    | 9,717,962            | 15,272,409               | 10,442,282              | 8,370,944                                    |  |
|                                 | =====                | =====                    | =====                   | =====                                        | =====                | =====                    | =====                   | =====                                        |  |

### 2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                                          | சபையின் கருத்துரை                                                                       | பரிந்துரை                                                                                                                  |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) வீதவரியும் வரியும்                                                                                                                                                                                                                                                                                                                         |                                                                                         |                                                                                                                            |
| நெலுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் முன்னேற்றப்பட்ட பிரதேசங்கள் என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 134(1) இன் பிரகாரம் அதிகாரப் பிரதேசங்களில் ஆதனங்களை பெறுமதி மதிப்பீடு செய்து வீதவரி அறவீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் 2024 திசெம்பர் 31 திகதி அளவிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. | எதிர் ஆதனங்களை பெறுமதி மதிப்பீடு செய்து வீதவரி அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என. | பிரதேச சபைச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரப் பிரதேசத்தில் ஆதனங்களை பெறுமதி மதிப்பீடு செய்து வீதவரி அறவீடு செய்யப்பட வேண்டும். |

**(ஆ) வாடகை**

1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 159 இன் பிரகாரம் வாடகை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமையால், ஆண்டிறுதியில் உள்ளவாறு ரூபா 5.06 மில்லியனிற்கான வாடகை நிலுவையாக காணப்பட்டது.

இணங்குகின்றேன் என.

நிலுவை மீதிகளை தாமதமின்றி அறவீடு செய்வதற்குரிய வேலைத்திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி, நிலுவை மீதிகள் அறவீடுகள் செய்யப்பட வேண்டும்.

**(இ) ஏனைய வருமானங்கள்**

மீளாய்வாண்டின் போது 27 அறிவித்தல் பலகைகளுக்கான ரூபா 141,000 இற்கான கட்டணம் அறவீடு செய்திருக்கவில்லை.

மீதித் தொகைகளை எதிர் காலத்தில் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.

அறிவித்தல் பலகை தொடர்பான கணிப்பொன்று மேற்கொண்ட பின்னர் குறிப்பிட்ட கட்டணம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

**3. செயற்பாட்டு மீளாய்வு**

**3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றாதல்**

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றாதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

**திண்மக் கழிவுப் பொருள் முகாமைத்துவம்**

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                                 | சபையின் கருத்துரை                                                                                                                                  | பரிந்துரை                                                                                             |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------|
| (அ) 2024 மாகாண குறித்தொதுக்கிய மாணியங்களின் கீழ் சபையினால் செயற்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்த ரூபா 1.51 மில்லியன் பெறுமதியுடைய குடிநீர் செயற்திட்டமொன்று மற்றும் நெலுவ வாராந்த சந்தை மற்றும் வர்த்தக கட்டிடத் தொகுதிக்கு நீர் வழங்கல் குழாய் நீர் நவீனப்படுத்தும் செயற்திட்டம் மீளாய்வாண்டு இறுதி வரை செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை. | வேல்ட் விஷன் நிறுவனத்தினால் சமூக நீர்ச் செயற்திட்டமொன்று செயற்படுத்தியிருந்ததுடன், இந்தப் பணம் சபை வாகனத்தை திருத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது என. | செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் சபையின் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டும். |



### 3.3 ஒப்பந்த நிருவாகத்தில் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                        | சபையின் கருத்துரை                                                                                                                                                                                                  | பரிந்துரை                                                                                            |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------|
| (அ) கொஸ்முல்ல கிராம சேவகர் பிரிவில் சமகி மாவத்தையில் அமைந்துள்ள பாலத்தின் திருத்த வேலைகளுக்காக முன்னைய ஆண்டின் போது ரூபா 1.0 மில்லியனிற்கான ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டு இறுதி வரை வாகனத்தின் திருத்த வேலைகள் மேற்கொண்டிருக்கவில்லை.                                  | சீரற்ற காரணமாக வேலைக்குத் துவக்கம் மூலப் பெற்றுக்கொள்வதில் வசதியீனங்கள் காணப்பட்டதுடன், ரூபா 1 மில்லியனுக்காக கொடுப்பனவு தொடர்பாக பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என.                                         | குறிப்பிட்ட செயற்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.                    |
| (ஆ) 2024 ஆண்டின் போது தகன கூடத்திற்கு கற்சுரங்க மண் 545 கியுப்கள் எடுத்து வருவதற்காக தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அறிமுகப்படுத்தியிருந்து T <sub>1</sub> -007A விலை விகிதாசாரத்தை பயன்படுத்தாமல் கொடுப்பனவு செய்திருந்தமையால் ரூபா 95,995 தொகை மிகையாக செலுத்தப்பட்டிருந்தது. | போக்குவரத்து அலுவலர்கள் இயலாமை காரணமாக எடுக்கக்கூடிய நேரம் மிகையாக காணப்பட்டமையால் கிலோ மீற்றர் எண்ணிக்கைக்கு கொடுப்பனவு செய்யும் அடிப்படையில் சுரங்க மண் போக்குவரத்து உரிமையாளர்கள் விருப்பமின்மை காணப்பட்டது என. | மிகையாக செலுத்தியிருந்த தொகையினை பொறுப்புச் சொல்ல வேண்டிய உத்தியோகத்தர்களிடம் அறவீடு செய்ய வேண்டும். |